



தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

எண் 100, அண்ணாசாலை, கிண்டி, சென்னை 600 032

தொலைபேசி 044-22201337

மின்னஞ்சல் முகவரி ombudsmanlocal@tn.gov.in

இணையதள முகவரி www.tnlbo.tn.gov.in

முன்னிலை: திரு மகேசன் காசிராஜன், இ.ஆ.ப (ஒ)
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்

ஆணை எண் 50/மா/2026

நாள் 21.09.2026

S. சண்முகராஜன்
சிவகாசி

முறையீட்டு மனுதாரர்

ஆணையர்
சிவகாசி மாநகராட்சி

எதிர்மனுதாரர்

சிவகாசி-626 123, பட்டித் தெரு, கதவு எண் 18 என்கிற முகவரியில் வசிக்கும் திரு. S. சண்முகராஜன் என்பவரின் 09.02.2026 நாளிட்ட மனு இம்முறைமன்ற நடுவத்தில் 10.02.2026 அன்று பெறப்பட்டு 50/மா/2026 என எண்ணிட்ட முறையீட்டு மனுவாக பதிவு செய்யப்பட்டது. மனுதாரரின் முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு கீழ்க்காணும் ஆணை வெளியிடப்படுகிறது.

ஆணை

சிவகாசி-626 123, பட்டித் தெரு, கதவு எண் 18 என்கிற முகவரியில் வசிக்கும் திரு. S. சண்முகராஜன் என்பவர் 09.02.2026 நாளிட்ட மனுவில் பின்வரும் புகார்களை தெரிவித்துள்ளார்:-

“இப்பவும் நான் மேற்படி எனது 85 ஆண்டு பழைமையான வீட்டில் 2006 முதல் எனது குடும்பத்துடன் வயதான தாயாருடன் வசித்து வருகிறேன். எனது வீட்டிற்கு சொத்துவரி சொந்த குடியிருப்புக்கு - தொழிற்சாலை (Industrial) என்றும், வீட்டின் அளவு 612 சதுரஅடிக்கு பதில் 1300 சதுரஅடி என்றும், குப்பை வரி ரூ.120/-க்கு பதில் ரூ.600/- எனவும் தவறாக வரி விதிப்பு செய்துள்ளார்கள்.

இதனை மாற்றக் கோரி நானும், பலமுறை சிவகாசி நகராட்சி ஆணையர், சிவகாசி மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு முதல்வர் தனிப்பிரிவு என பலருக்கும் மனு செய்தும் மாநகராட்சிக்கு நேரில் சென்று முறையிட்டும் இதுவரை எந்த பலனும் இல்லை.

கடந்த 09.08.2024 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் சிவகாசி மாநகராட்சி அலுவலர்கள் எனது வீட்டை ஆய்வு செய்து நீளம், அகலம், பரப்பளவு அளந்து ‘1300 சதுரஅடி’ என இருந்ததை மாற்றி ‘612 சதுரஅடி’ எனவும், மேற்படி ஆய்வு அடிப்படையில், தொழிற்சாலை என்ற தலைப்பை மட்டும் குடியிருப்பு என்று மாற்றி தீர்வை கட்டணம் ஏதும் குறைக்கவில்லை. குப்பை வரியையும் மாற்றவில்லை.

நான் கடந்த 17 ஆண்டுகளாக 612 சதுரஅடி குடியிருப்புக்கு பதில் 1300 சதுரஅடி தொழிற்சாலை என கூடுதலாக வரி செலுத்தியுள்ளேன்.

எனது வீட்டை அடுத்து உள்ள வீடுகளுக்கு சிவகாசி மாநகராட்சியால் வசூலிக்கப்பட்டுள்ள வரிவிதிப்பை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

கதவு எண் 16, வரிவிதிப்பு எண் 129/042/900333 செந்தில்வேல் என்பவருக்கு (ஆண்டு வாடகை மதிப்பு ரூ.34,927/- என்றும்) 1176 சதுரஅடிக்கு அரையாண்டு வரி ரூ.522/- குப்பை வரி ரூ.120/- எனவும், கதவு எண் 14, வரி விதிப்பு எண் 129/042/900332 சாந்தி ரவீந்திரன் என்பவருக்கு (ஆண்டு வாடகை மதிப்பு ரூ.22097/- என்றும்) 744 சதுரஅடிக்கு அரையாண்டு வரி ரூ.537/- குப்பை வரி ரூ.120/- எனவும், ஆனால் எனக்கு, கதவு எண் 18, வரி விதிப்பு எண் 129/042/900334 (சண்முகராஜன்) எனது பழைய தவறான அளவான 1300 சதுரஅடிக்கு ஆண்டு வாடகை மதிப்பு ரூ.20020/- என்றும் அதற்கு அரையாண்டு வரியாக ரூ.2582/- என வசூலித்தார்கள். தற்பொழுது திருத்தப்பட்ட அளவான 612 சதுரஅடிக்கு ஆண்டு வாடகை மதிப்பு ரூ.8397/- என்றும் அதற்கு அரையாண்டு வரியாக ரூ.2048/- என அதிகமாக விதித்தும், குப்பை வரி ரூ.600/- என 5 மடங்கு தொகை அதிகமாக விதித்துள்ளார்கள்.

எனக்கு தற்போது 60 வயது ஆகிறது. நான் இந்த பிரச்சனைக்காக 18 ஆண்டுகளாக போராடி வருகிறேன். மேற்படி சொத்துவரி குறைப்பு ஏதும் செய்யாததால் நான், என் மனைவி, மகன், வயதான தாயார் என அனைவரும் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளோம்.

மேன்மைதாங்கிய உயர்திரு. தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் அவர்களிடம் நான் வேண்டிக் கொள்வது யாதெனில்,

1. எனது சொந்த குடியிருப்புக்கான சொத்து வரிவிதிப்பை எங்கள் தெருவில் எனது வீட்டு அளவு உள்ள மற்ற வீடுகளுக்கு விதிக்கப்பட்டது போல எனக்கும் சொத்துவரி விதிக்க வேண்டும்.
2. எனக்கு மட்டும் விதிக்கப்பட்ட 5 மடங்கு வரிவிதிப்பு தொகையை ரத்து செய்து சரியான சொத்துவரி விதிக்க வேண்டும்.
3. 2006 முதல் 2021 வரை 16 ஆண்டுகளாக குடியிருப்புக்கு பதில் தொழிற்சாலை என சொத்துவரியாக அதிகப்படியாக என்னிடம் வசூல் செய்த தொகையை எனக்கு திரும்ப வழங்க தாங்கள் ஆணையிட வேண்டுகிறேன்.

2008ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 17 ஆண்டுகளாக சிவகாசி நகராட்சி ஆணையாளர், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர், சிவகாசி மாநகராட்சி மேயர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவிக்கு எழுதிய மனுக்களின் நகல்கள் தங்கள் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்.

மேற்கண்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை செய்து நல்ல தீர்ப்பு வழங்கி இதுவரை அதிகப்படியாக கட்டிய சொத்துவரி பணம் திரும்ப கிடைக்க வேண்டியும், என் குடும்ப கஷ்டம் மற்றும் மன உளைச்சலைப் போக்கிட தங்களை மன்றாடி இருகரம் கூப்பி வேண்டி இந்த மனுவை தங்கள் முன்பு சமர்ப்பிக்கின்றோம்.”

2. மனுதாரர் மனு மீதான அறிக்கையை அனுப்புமாறு இம் முறைமன்ற நடுவ 04.03.2026 நாளிட்ட அறிவிப்பு மூலம் சிவகாசி மாநகராட்சி ஆணையரிடம் கோரப்பட்டது. ஆனால் அறிக்கை ஏதும் பெறப்படவில்லை.

3. எனினும், மனுதாரர் மனு தொடர்பாக மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் 25.08.2026 அன்று நடைபெறும் விசாரணைக்கு நேரடியாக ஆஜராகுமாறு 28.07.2026 நாளிட்ட அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

4. விசாரணைக்கான அழைப்பாணை அனுப்பிய பின்னர், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் தனது 12.08.2026 நாளிட்ட கடிதம் ந.க. எண் 00570/2025/அ2-ல் கீழ்க்கண்டவாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்:-

“தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் முறையீடு மனுவில் திரு. சண்முகராஜன் அவர்கள் வார்டு எண் 42, கதவு எண் 18, பட்டி தெருவிலுள்ள கட்டட அளவு மற்றும் பயன்பாட்டினை திருத்தம் செய்திட கோரி தெரிவித்துள்ளார்.

மேற்படி மனுதாரரின் கோரிக்கையின் மனு படி கட்டிடம் அளவீடு செய்யப்பட்டு உரிய சொத்துவரி திருத்தம் மற்றும் கட்டட பயன்பாடு திருத்தம் செய்யப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்ட அரசிதழ் வெளியீடு எண் 14 நாள் 01.07.2017-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி திடக்கழிவு பயன்பாட்டு கட்டணம் தனி நபர் குடியிருப்புக்கு அரையாண்டிற்கு சொத்துவரி ரூ.2001/-க்கு மேல் இருப்பதால் மாதம் 1-க்கு ரூ.50/- வீதம் 6 மாதத்திற்கு ரூ.300/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வரிவிதிப்பு எண் 129/042/900334, பெயர் திரு. S. சண்முகராஜன்.

வ. எண்.	விவரம்	சொத்து வரி பொது சீராய்வு முன் பழைய கேட்பு ரூ.	சொத்து வரி பொது சீராய்வு பின் 01.04.2022 புதிய கேட்பு ரூ.	சொத்துவரி /பயன்பாடு திருத்தம் செய்யப்படுவதற்கு முன்	சொத்துவரி /பயன்பாடு திருத்தம் செய்யப்பட்ட பின்
1.	கட்டடத்தின் பயன்பாடு	1392/-	2436/-	தொழிற்சாலை	குடியிருப்பு
2.	கட்டடத்தின் பரப்பளவு			1300 ச.அடி	612 ச. அடி
3.	அரையாண்டு கேட்பு ரூ.			2436/-	2048/-
4.	திடக்கழிவு பயன்பாடு ரூ.			300/-	300/-

5. மனுதாரர் 25.08.2026 அன்று நடைபெற்ற விசாரணையில் நேரடியாக ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்:-

“மேற்கண்ட முகவரியில் 2006 முதல் வசித்து வருகிறேன். எனது வீட்டிற்கு சொத்து வரி சொந்த குடியிருப்புக்கு - தொழிற்சாலை (Industrial) என்றும், வீட்டின் அளவு 612 சதுரடிக்கு பதில் 1300 சதுரடி என்றும், குப்பை வரி ரூ.120/-க்கு பதில் ரூ.600/- எனவும் தவறுதலாக வரி விதிப்பு வசூல் செய்து வருகிறார்கள். சிவகாசி நகராட்சி ஆணையர், சிவகாசி மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு என பலருக்கும் மனு அளித்தும், நேரில் சென்று முறையிட்டும் இந்நாள் வரை எந்த பதிலறிக்கையும் இல்லை.

சிவகாசி மாநகராட்சி அலுவலர்கள் 09.08.2024 அன்று எனது வீட்டை ஆய்வு செய்து நீளம், அகலம், பரப்பளவு அளந்து 1300 சதுரடி என இருந்ததை மாற்றி 612 சதுரடி எனவும், ஆய்வு அறிக்கையில் தொழிற்சாலை தலைப்பை மட்டும் குடியிருப்பு என மாற்றி தீர்வை கட்டணம் ஏதும் குறைக்கவில்லை. எனது வீட்டிற்கு அருகில் உள்ள வீடு கதவு எண் 14ற்கு ரூ 537/- அரையாண்டு வரியாகவும் கதவு எண்.16ற்கு ரூ.522/- அரையாண்டு வரியாகவும் குறைந்த வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் எனக்கு மட்டும் வரிவிதிப்பு எண்.129/042/900334-க்கு பழைய தவறான அளவான 1300 சதுரடிக்கு ஆண்டு வாடகை மதிப்பு ரூ.20,020/- என்றும் அதற்கு அரையாண்டு வரியாக ரூ.2,852/- என வசூலித்து

வருகிறார்கள். தற்போது திருத்தப்பட்ட அளவான 612 சதுரடிக்கு ஆண்டு வாடகை மதிப்பு ரூ.8,397/- என்றும் அதற்கு அரையாண்டு வரியாக ரூ.2,048/- என அதிகமாக வரி விதித்தும், குப்பை வரி ரூ.120/-க்கு பதிலாக ரூ.600/- என 5 மடங்கு தொகை அதிகமாக வசூலித்து வருகிறார்கள். நான் சிவகாசி மாநகராட்சிக்கு 2006 முதல் வரியினை திருத்தம் செய்யக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 2006ம் ஆண்டே என் மனு மீது நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது உள்ள வரியினை விட குறைவாக இருந்திருக்கும்.

எனவே எனது சொந்த குடியிருப்புக்கான சொத்து வரிவிதிப்பை எங்கள் தெருவில் எனது வீட்டு அளவு உள்ள மற்ற வீடுகளுக்கு விதிக்கப்பட்டது போல எனக்கும் சொத்து வரி விதித்து, அதிகமாக வரி விதித்ததை ரத்து செய்யவும், குப்பை வரியை குறைக்கவும் 2006 முதல் 2021 வரை 16 ஆண்டுகளாக குடியிருப்புக்கு பதில் தொழிற்சாலை என சொத்துவரியாக அதிகப்படியாக என்னிடம் வசூல் செய்த தொகையை எனக்கு திரும்ப வழங்க சிவகாசி மாநகராட்சி ஆணையருக்கு உத்திரவிடுமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.”

6. எதிர்மனுதாரர் தரப்பில் சிவகாசி மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் 25.08.2026 அன்று நடைபெற்ற விசாரணையில் நேரடியாக ஆஜராகி கீழ்க்கண்டவாறு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்:-

“மனுதாரரின் கட்டடம் அளவீடு செய்யப்பட்டு உரிய சொத்துவரி திருத்தம் மற்றும் கட்டிட பயன்பாடு திருத்தம் செய்யப்பட்டது. சிவகாசி மாநகராட்சி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி திடக்கழிவு பயன்பாட்டு கட்டணம் தனி நபர் குடியிருப்புக்கு அரையாண்டிற்கு சொத்து வரி ரூ.2001/-க்கு மேல் இருப்பதால் மாதம் ரூ.1/-க்கு ரூ.50/-வீதம் 6 மாதத்திற்கு ரூ.300/- சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவரங்கள் பின்வருமாறு:-

வரி விதிப்பு எண்.129/042/900334.

வ. எண்.	விவரம்	சொத்து வரி பொது சீராய்வு முன் பழைய கேட்பு ரூ.	சொத்து வரி பொது சீராய்வு பின் 01.04.2022 புதிய கேட்பு ரூ.	சொத்துவரி /பயன்பாடு திருத்தம் செய்யப்படுவதற்கு முன்	சொத்துவரி /பயன்பாடு திருத்தம் செய்யப்பட்ட பின்
1.	கட்டடத்தின் பயன்பாடு	1392/-	2436/-	தொழிற்சாலை	குடியிருப்பு
2.	கட்டடத்தின் பரப்பளவு			1300 ச.அடி	612 ச. அடி
3.	அரையாண்டு கேட்பு ரூ.			2436/-	2048/-
4.	திடக்கழிவு பயன்பாடு ரூ.			300/-	300/-

மேற்கண்ட வரியானது அரசாணை (நிலை) எண்.53 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 30.03.2022ல் வெளியிடப்பட்டுள்ள ஆணையின்படி கணக்கீடு செய்யப்பட்டு விதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினை இம்முறை மன்ற நடுவர் அவர்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”

7. மனுதாரரின் மனு, மனுதாரரால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் மற்றும் சிவகாசி மாநகராட்சி ஆணையாளரின் அறிக்கை, உதவி வருவாய் அலுவலரால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் ஆகியவை இம்முறைமன்ற நடுவத்தால் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டு கீழ்க்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன:-

சிவகாசி, பட்டித் தெரு, கதவு எண் 18-ல் உள்ள, குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை கொண்ட மனுதாரர் வீட்டிற்கான சொத்துவரியை 612 சதுரடிக்கு பதில் 1300 சதுரடி என்றும், குப்பை வரி ரூ.120/-க்கு பதில் ரூ.600/- எனவும் தவறுதலாக சிவகாசி மாநகராட்சியால் வரி விதிப்பு வசூல் செய்யப்படுகிறது என்பதும், இதுதொடர்பாக அரசு அலுவலகங்களுக்கு மனு அளித்தும், நேரில் சென்று முறையிட்டும் பதில் கிடைக்கப் பெறாத நிலையில், சிவகாசி மாநகராட்சி அலுவலர்கள் தனது வீட்டை 09.08.2024 அன்று ஆய்வு செய்து அளவீடு செய்தததில், தனது வீட்டின் அளவு 612 சதுரடி எனவும், தொழிற்சாலை என்ற வணிக கட்டிடம் என்பதை குடியிருப்பு கட்டிடம் என மாற்றினாலும் தீர்வை கட்டணம் ஏதும் குறைக்கவில்லை என்பதும், தனது வீட்டிற்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு குறைந்த வரி விதிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது திருத்தப்பட்ட அளவான 612 சதுரடிக்கு ஆண்டு வாடகை மதிப்பு ரூ.8,397/- என்றும் அதற்கு அரையாண்டு வரியாக ரூ.2,048/- என அதிகமாக வரி விதித்தும், குப்பை வரி ரூ.120/-க்கு பதிலாக ரூ.600/- என 5 மடங்கு தொகை அதிகமாக வசூலித்து வருகிறார்கள் என்பதும், மனுதாரர் சிவகாசி மாநகராட்சிக்கு 2006 முதல் வரியினை திருத்தம் செய்யக்கோரி மனு அளித்ததை அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது உள்ள வரியினை விட குறைவாக இருந்திருக்கும் என்பதும், எனவே, தனது சொந்த குடியிருப்புக்கான சொத்து வரிதிப்பை தனது தெருவில் அருகில் உள்ள வீடுகளுக்கு விதிக்கப்பட்டது போல தனக்கும் சொத்து வரி விதித்து, அதிகமாக வரி விதித்ததை ரத்து செய்யவும், குப்பை வரியை குறைக்கவும் 2006 முதல் 2021 வரை 16 ஆண்டுகளாக குடியிருப்புக்கு பதில் தொழிற்சாலை என சொத்துவரியாக அதிகப்படியாக தன்னிடம் வசூல் செய்த தொகையை தனக்கு திரும்ப வழங்க சிவகாசி மாநகராட்சி ஆணையருக்கு உத்திரவிடுமாறு கோரியிருப்பது மனுதாரரின் மனு மற்றும் வாக்குமூலம் ஆகியவற்றின் வாயிலாக அறிய முடிகிறது.

மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள கட்டிடத்தினை சிவகாசி மாநகராட்சியால் அளவீடு செய்யப்பட்டு உரிய சொத்துவரி திருத்தம் மற்றும் கட்டிட பயன்பாடு திருத்தம் செய்யப்பட்டது என்பதும், சிவகாசி மாநகராட்சி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, மனுதாரரின் 612 சதுரடி குடியிருப்பு பகுதிக்கு அரையாண்டு கேட்பாக ரூ.2048/- என சொத்துவரி நிர்ணயம் செய்து விதிக்கப்பட்டுள்ளது என்பதும், திடக்கழிவு பயன்பாட்டு கட்டணத்திற்கு தனி நகர் குடியிருப்புக்கு அரையாண்டிற்கு சொத்து வரி ரூ.2001/-க்கு மேல் இருப்பதால் மாதம் ரூ.1/-க்கு ரூ.50/-வீதம் 6 மாதத்திற்கு ரூ.300/- சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதும், மேற்கண்ட வரியானது அரசாணை (நிலை) எண் 53 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 30.03.2022ல் வெளியிடப்பட்டுள்ள ஆணையின்படி கணக்கீடு செய்யப்பட்டு விதிக்கப்பட்டுள்ளது என்பதும் எதிர்மனுதாரரான சிவகாசி மாநகராட்சி ஆணையாளரின் அறிக்கை மற்றும் உதவி வருவாய் அலுவலரால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் ஆகியவற்றின் வாயிலாக அறிய முடிகிறது.

இந்நேர்வில், மனுதாரரின் 612 சதுரடி குடியிருப்பு வீட்டிற்கு அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில், அரசாணை (நிலை) எண் 53 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள் 30.03.2022-ன்படி சிவகாசி மாநகராட்சியால் சொத்து வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தாலும், மனுதாரர் தனது குடியிருப்பு வகைப்பாட்டை “தொழில்” என்பதற்கு பதிலாக “குடியிருப்பு” என திருத்தம் செய்ய கோரி 2019 முதல் மனு அளித்தும், அதன் மீது அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், மனுதாரர் இம்முறைமன்ற நடுவத்திற்கு முறையீடு செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, 2019 ஆம் ஆண்டே சொத்துவரி மாற்றம் செய்ய மனுதாரர் கோரியும், 2024 ஆம் ஆண்டு வரை நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், மனுதாரரின் வீட்டிற்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு குறைவான சொத்து வரி

விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக சிவகாசி மாநகராட்சியின் இரண்டாம் நிலை அதிகாரி அளவில் ஆய்வு செய்து, அதனடிப்படையில் மனுதாரரின் புகாரின் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சிவகாசி மாநகராட்சி ஆணையருக்கு இம்முறைமன்ற நடுவம் பரிந்துரை செய்து ஆணையிடுகிறது.

2026-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 21-ஆம் நாள் என்னால் கையொப்பமிடப்பட்டு அலுவலக முத்திரையுடன் இவ்வாணை வெளியிடப்படுகிறது.

(ஓப்பம்)

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர்.

பெறுநர்

- (1) திரு. S. சண்முகராஜன்,
கதவு எண் 18, பட்டித் தெரு
சிவகாசி-626 123.
விருதுநகர் மாவட்டம்.
- (2) ஆணையாளர்,
சிவகாசி மாநகராட்சி,
சிவகாசி.
- (3) நகராட்சி நிர்வாக இயக்குநர்,
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண் 75 சாந்தோம் நெடுஞ்சாலை
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 028.
- (4) இணை இயக்குநர்/ஒருங்கிணைப்பாளர் (Nodal Officer),
நகராட்சி நிர்வாக இயக்குநரகம்,
எண் 75 சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை 600 028.

நகல்:

மாண்புமிகு முறைமன்ற நடுவரின் தனிச்செயலர்

இ.கோ. / உதிரிகள்.

//ஆணைப்படி / அனுப்பப்படுகிறது //



செ.க. சண்முகன் 24/9/26
செயலாளர்.

23/9/26